

உடனடி வெளியீட்டுக்காக

மே மாதம் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை ப்ராம்ப்ட்டன் நகரம் தேசிய இளைஞர் வாரத்தை மெய்நிகராக கொண்டாடுகிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஏப்ரல் 27, 2021) – ப்ராம்ப்ட்டன் நகரமானது, தேசிய இளைஞர் வாரத்தை மே மாதம் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை வரை மெய்நிகர் நிகழ்ச்சிகளுடன் கொண்டாடவிருக்கிறது. இளைஞர்களையும், நமது சமூகத்தில் அவர்களின் தீவிர பங்கேற்பினையும், கொண்டாடி மகிழ்வதற்கென தேசிய இளைஞர் வாரம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

வாரம் முழுவதும் கிட்டத்தட்ட 40 இலவச மெய்நிகர் நிகழ்ச்சிகளில் எங்களுடனும் மற்றும் எங்கள் கூட்டாளர்களுடன் இணைய இளைஞர்கள் வரவேற்கப்படுகிறார்கள்; இதில், மே 1 ஆம் தேதியன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை தொடக்க நிகழ்வு அடங்கும். தலைமைப்பண்பு, மனநலம், தொழில்முனையும் முயற்சி, குடிமை மீது ஈடுபாடு மற்றும் பல தலைப்புக்களில் உத்வேகம் தரும் பேச்சாளர்களிடமிருந்து உரைகளைக் கேளுங்கள், அதில் ஈடுபாடு கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி வகுப்புகள், ஒரு சுய பராமரிப்பு பட்டறை மற்றும் மனநலம் மற்றும் இளைஞர்களுக்கான போதனை பற்றிய விவாதங்கள் உள்ளிட்ட மெய்நிகர் அமர்வுகளுக்கு பதிவு செய்து கொள்ளுங்கள். ஷெரிடன் கல்லூரியின் இடைநிலைக் கல்விக்கு அடுத்த நிலைக் கல்வியில் சேருவதற்கான நிகழ்வில் இணையங்கள்; பஞ்சாபி சமூகத்தினர் வழங்குகிற சுகாதார சேவைகளுக்கு பணியமர்த்தல் எனும் நிகழ்வில் பங்கேற்கவும்; அதல்லாமல், ஃபுட் நெட்வொர்க் கனடா (Food Network Canada) வின் ரெசிபி ரிச்சஸ்-இன் கடந்த கால வெற்றி சமையல் கலை வல்லுனராகிய ரிக் மத்தாரூ (Rick Matharu)வுடன் பக்கோடா செய்வது எப்படி என்பதையும் கற்றுக் கொள்ளுங்கள்.

சிறப்பு நிகழ்ச்சிகளில், மே 1 ஆம் தேதியன்று தொடக்க நிகழ்ச்சி இருக்கும்; மே 3 அன்று நாங்கள் கூட விளையாடுவோம் – எனும் விளையாட்டுத் தலைமைப்பண்பு மாநாட்டில் பெண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்பார்கள்; மற்றும் மே 7 ஆம் தேதியன்று ஒரு மெய்நிகர் நடனமும் உண்டு. சிறப்பு நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்கள் இலவச கூப்பன் குறியீட்டைப் பெறுவார்கள். இதை உபயோகித்து டோமினோவின் பீட்சா பெறலாம், மற்றும் ஈபி (EB) கேம்ஸ்-க்கான பரிசு அட்டைகள் கிடைக்கும், நிண்டெண்டோ ஸ்விட்ச் கன்சோல் பரிசுப் பொதி கிடைக்கும் மற்றும் டோமினோவின் பிஸ்ஸா பரிசுப் பொதி போன்ற சிறந்த பரிசுகளை வெல்லும் வாய்ப்பும் கிடைக்கும். டோமினோவின் பரிசுகளை, ப்ராம்ப்ட்டன் நகருக்குள் இருக்கும் இடங்களில் மட்டுமே மீட்டெடுக்க முடியும்.

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பதிவு செய்துகொள்வது அவசியமாகும்! [முழு அட்டவணைக்கும், இந்த இலவச அமர்வுகளுக்காக பதிவு செய்யவும் இங்கு க்ளிக் செய்யுங்கள்.](#)

தவற விட்டுவிட வேண்டாம்! ஸ்ப்பாட்டிஃபை (Spotify) –யில் எங்கள் தேசிய இளைஞர் வார நிகழ்ச்சிப் பட்டியலைக் கொண்டு நடனமாடுங்கள், கொண்டாடுங்கள். [உற்றுக்கேட்க இங்கு க்ளிக் செய்யவும்.](#)

மெய்நிகர் தீயணைப்பு நிலைய சுற்றுலாவை ப்ராம்பட்டன் நகரம் வழங்குகிறது

நீங்கள் எப்பொழுதாவது ஒரு தீயணைப்பு நிலையத்தின் உள்ளே எப்படி இருக்கும் என யோசித்திருக்கிறீர்களா ? மே மாதம் 6, 2021 வியாழக்கிழமையன்று மாலை 6:30 மணி முதல் இரவு 7:15 மணி வரை தீயணைப்பு நிலையத்திற்குள் மெய்நிகராக சுற்றுப்பயணம் செய்ய ப்ராம்பட்டன் நகர தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைகள் அமைப்பில் இணையவும். ப்ராம்பட்டன் தீயணைப்பு வீரர்கள், அவர்கள் பயன்படுத்தும் கருவிகளிலிருந்து, அவசரநிலைகளுக்கு செவிசாய்க்கும்போது போது அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் உடைகள் வரை உங்களுக்கு சிறந்த சுற்றுப்பயண அனுபவத்தை வழங்குவார்கள்! கேள்வி பதில் நிகழ்ச்சிகளுக்கு உங்கள் கேள்விகளைக் கொண்டு வாருங்கள். [இங்கே](#) பதிவு செய்யுங்கள்.

ரோஸ் கட்டிடத்தில் சென்ட்டர் ஸ்டேஜ் கன்சர்வேட்டரி

தேசிய இளைஞர் வாரம் முழுவதுமாக, ரோஸ் ப்ராம்பட்டன் அமைப்பானது 2020-2021 சென்ட்டர் ஸ்டேஜ் கன்சர்வேட்டரி (Centre Stage Conservatory) யில் பங்கேற்பாளர்கள் மீது ஒரு சமூக ஊடக கவனத்தை ஈர்க்கச்செய்யும்; இது ப்ராம்பட்டன் நகரின் இளம் கலைஞர்களுக்கான பயிற்சி மற்றும் தொழில்முறை மேம்பாட்டுக்கான திட்டமாகும். பங்கேற்பாளர்கள் இந்த வசந்த காலத்தில் தங்கள் இறுதி நிகழ்ச்சி செய்து காட்டுவதற்காக தயாராகி வருகின்றனர். மேலும் தகவலுக்கு [இங்கே](#) கிளிக் செய்க.

இளைஞர்களுக்கான இன்ஸ்டாகிராம் நேரலை அரட்டை

தேசிய இளைஞர் வாரத்தை கொண்டாடும் விதமாக, மேயர் பேட்ரிக் ப்ரவுன் அவர்கள், நகர கவுன்சிலர் சார்மெய்ன் வில்லியம்ஸ் மற்றும் நகர கவுன்சிலர் ஹர்கிரத் சிங் ஆகியோருடன் இணைந்து வரவிருக்கும் மெய்நிகர் நடவடிக்கைகள் குறித்து அறிந்துகொள்ளுங்கள்; சமீபத்திய COVID-19 கட்டுப்பாடுகள் குறித்து விவாதியுங்கள்; இவற்றுடன் சேர்த்து மேலும் பலவற்றை ஏப்ரல் 30 அன்று மாலை 6 மணிக்கு அறிந்துகொள்ளுங்கள்! உரையாடல் மேயர் ப்ரவுன் அவர்களின் [@patrickbrownont](#) கணக்கில் இல் நிகழ்த்தப்படும்.

கோவிட் - 19 இளைஞர் ஆதரவுக்கான பணிப்படை

ப்ராம்பட்டன் நகரத்தின் கோவிட் -19 க்கான இளைஞர் ஆதரவு பணிப்படையானது நகர கவுன்சிலர் சார்மைன் வில்லியம்ஸ் மற்றும் நகர கவுன்சிலர் ஹர்கிரத் சிங் ஆகியோரால் இணைந்து இயக்கப்படுகிறது. COVID-19 தொற்றுப்பரவலின்போது ஆதாரவளங்கள் மற்றும் ஆதரவுகளை வழங்குவதன் மூலமும், 40 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு சேவை செய்கின்ற உள்ளூர் அமைப்புகளுடன் தொடர்புகொள்வதன் மூலமும், இளைஞர்களை வீட்டிலேயே இருத்தி ஆன்லைனில் ஈடுபடச்செய்வதன் மூலமும், மேலும் பலவற்றின் மூலமும் 14 முதல் 29 வயது வரையிலான ப்ராம்பட்டன் இளைஞர்களின் தேவைகளை இந்த பணிப்படை ஆதரிக்கிறது. [மேலும் தகவல்களுக்கு இங்கே க்ளிக்](#)

[செய்யவும்](#) .

இளைஞர்கள் விரும்பும் வகையிலான சமுதாயப் பதவி

2020 ஆம் ஆண்டில், ப்ராம்ப்டன் நகரம் இளைஞர்கள் விரும்பும்வகையிலான பிளாட்டினம் நிலை சமூகப் பதவியை பிளே ஒர்க்ஸ் (Play Works)லிருந்து பெற்றது; இந்த நிகழ்ச்சியானது பார்க்ஸ் அண்ட் ரிக்ரியேஷன் ஒன்ட்டேரியோவின் ஆதரவு பெற்றது. இளைஞர்களுக்கான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகளுக்கான தனித்தோங்கிய அர்ப்பணிப்புக்காக இந்த நகரம் அங்கீகரிக்கப்பட்டிருப்பது இது மூன்றாவது முறையாகும்; மேலும் 2020 ஆம் ஆண்டில் சிறந்த பிளாட்டினம் பதவியைப் பெற்ற மூன்று சமூகங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் அறிய [இங்கே க்ளிக் செய்யவும்](#) .

அறிஞர் கூற்றுக்கள்

“மே 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை தேசிய இளைஞர் வாரத்திற்காக ப்ராம்ப்ட்டன் நகர இளைஞர்களைப் போற்றிக் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்! 14 முதல் 29 வயது வரையிலான 130,000 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான இளைஞர்கள் வசிக்கின்ற, கனடாவின் இளம் நகரங்களில் ப்ராம்ப்ட்டன் நகரமும் ஒன்றாகும். இந்த வாரத்தில் நிகழ்வுகளுக்காக பதிவு செய்து கொள்ளுமாறு அனைத்து இளைஞர்களையும் நான் ஊக்குவிக்கிறேன்; மேலும் ஏப்ரல் 30 அன்று கவுன்சிலர் வில்லியம்ஸ் மற்றும் கவுன்சிலர் சிங் ஆகியோருடன் இளைஞர்களுக்கான எனது இன்ஸ்டாகிராம் நேரடி அரட்டையில் இணையவும் உற்சாகமளிக்கிறேன்.”

- *பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்*

“இனிய தேசிய இளைஞர் வாரம் கொண்டாட வாழ்த்துக்கள்! ப்ராம்ப்ட்டனின் இன்றைய இளைஞர்கள்தான் நாளை நம் தலைவர்கள் ஆவார்கள், மேலும் அப்படியான வாய்ப்புகளையும் நிகழ்ச்சிகளையும் உருவாக்கி அவர்களுக்கு உதவுவதற்கு நாங்கள் கடமை கொண்டுள்ளோம். மே 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நகரமும் அதன் சமூக பங்காளிகளும் உங்களிடம் கொண்டு வந்த கிட்டத்தட்ட 40 நிகழ்வுகளில் ஒன்றோ, இரண்டோ, பத்தோ அல்லது எல்லாவற்றிலுமோ சேரவும்!”

- *ரொவீனா சாண்டோஸ், பிராந்திய கவுன்சிலர் வார்டுகள் 1 & 5; தலைமைப் பொறுப்பு, சமுதாய சேவைகள் துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்*

“ப்ராம்ப்ட்டன் நகரமானது, ஒரு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நகரமாகும், மற்றும் கற்றுக்கொள்ளவும் வளர்ச்சி பெறவும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஒரு நகரமாகும். நமது இளைஞர்கள் நமது சமூகத்தின் ஒரு முக்கியமான அங்கம் ஆவார்கள்; மேலும் குடிமக்களுக்கான அவர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதும், அவர்களுக்கான தலைமைத்துவ வாய்ப்புகளை அதிகரிப்பதும், அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதுமே எங்கள் நோக்கமாகும். வாரம் முழுவதும் வேடிக்கைகள் நிறைந்த தேசிய இளைஞர் வார நிகழ்வுகளுக்கு பதிவு செய்துகொள்ள மறக்காதீர்கள்.”

- சார்மெயின் வில்லியம்ஸ், நகர கவுன்சிலர், வார்டுகள் 7 & 8; துணைத் தலைமைப் பொறுப்பு, சமுதாய சேவைகள் துறை, இணைத் தலைவர், இளைஞர் ஆதரவுக்கான பணிப்படை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“மே 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை தேசிய இளைஞர் வாரத்திற்கான துடிப்பான மெய்நிகர் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளுடன் ப்ராம்ப்ட்டன் நகர இளைஞர்களைப் போற்றிக் கொண்டாடுவதற்கு நகர ஊழியர்கள் கடமைப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் அப்படிக் கொண்டாட நம்மால் நேரில் வரமுடியாது என்றாலும், நமது குழு இந்த வாரத்தில் மெய்நிகராக கொண்டாடுவதற்கு அற்புதமான நிகழ்ச்சிகளின் வரிசையை இணைத்துள்ளது. அதில் அனைவரும் பதிவுசெய்து கேளிக்கை கொள்ளுமாறு நான் ஊக்குவிக்கிறேன்!”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்..

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு
யுக்திரீதியான தகவல் பரிமாற்றம்
ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca